



SRI LANKA

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

AA3 பரீட்சை - ஜூலை 2019

(July 2019 Examination - AA3 Level)

வினாக்களும் விதந்துரைக்கப்பட்ட விடைகளும்
பாட இலக்கம் (AA31)

நிதிக் கணக்கீடும் அறிக்கையிடலும் (FAR)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியாளர்கள் கழகம்
இல, 640, வென். முறுத்தெட்டுவென் ஆனந்த நாஹி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05

தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் ஒரு வெளியீடு

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்
கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு

AA3 பர்ட்சை – ஜூலை 2019
(AA31) நிதிக் கணக்கீடும் அறிக்கையிடலும்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

எல்லா வினாக்களுக்கும் விடை எதிர்பார்க்கப்படுகின்றது
மொத்தம் 20 புள்ளிகள்

பகுதி A

வினா 1ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(A)

அத்தியாயம் 01 - நிதி அறிக்கையிடலுக்கான எண்ணக்கருச் சட்டகம்

நிதிக்கூற்றுக்கள் நிறுவனம் எதிர்பார்க்கப்படும் எதிர்காலத்திற்கு தனது செயற்பாடுகளை தொடரும் என்ற எடுகோளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. அதாவது நிருவனத்திற்கு தன்னை கலைப்பதற்கான தேவையோ நாட்டமே இல்லை என்ற எடுகோள் மேற் கொள்ளப்படுகின்றன. அவ்வாறான ஒரு நாட்டம் or தேவைப்பாடு காணப்படின் நிதிக்கூற்றுக்கள் வேறுவிதமாக தயாரிக்கப்பட்டு அத்தயாரிப்பு முறை செளிப்படுத்தப்படல் வேண்டும்.

(03 புள்ளிகள்)

(B)

அத்தியாயம் 01 - நிதி அறிக்கையிடலுக்கான எண்ணக்கருச் சட்டகம்

பொறுப்பானது ஏற்பிசைவு செய்யப்படும் நிபந்தனைகள்,

1. நிறுவனம் கடப்பாட்டை தீர்ப்பதற்கு பொருளாதார நலன் தரக்கூடிய வளங்கள் வெனிப்பாய்ச்சல் அடையும் என தெரியும் இடத்தில்.
2. தீர்ப்பனவுக்கான தொகையை நம்பகரமான முறையில் மதிப்பிடக்கூடியதாக இருத்தல்.

(02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 2ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

கூடுதல் அத்தியாயம் 02 - முறைப்படுத்தங் சட்டகம்

ஒருக்கிணைந்த அறிக்கையின் அடிப்படை கூறுகள்

- வியாபார மாதிரிப்பிலும்
- வியாபாரத்தின் கண்ணோட்டம் மற்றும் வெளிப்புறச் சூழல்
- மூலதன முகாமைத்துவம்
- தந்திரோபியம் மற்றும் வன ஒதுக்கீடு
- ஆளுமை பங்குதாரர்களின் உறவுமுறைகள்
- வேளித்தோற்றும்
- ஆளுமை
- முகாமைத்துவ இடர்பாடு மற்றும் உள்ளக கட்டுப்பாடு

(05 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 3ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(A)

அத்தியாயம் 03 - கணக்கீட்டு நியமங்கள் பகுதி II (LKAS 38)

அருவச் சொத்தொன்றினை ஏற்பிசைவு செய்வதற்கான நிபந்தனைகள்

1. அடையாளம்
2. சொத்தின் கட்டுப்பாடு நிறுவனத்திடம் காணப்படல்
3. அருவச் சொத்துகள் மூலம் எதிர்கால பொருளாதார நன்மை நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுவதற்கான சாத்தியத்தன்மை காணப்படல்.
4. சொத்தின் கிரயத்தினை உண்மைத் தன்மையுடன் அளவிடமுடிதல்.

(02 புள்ளிகள்)

(B)

அத்தியாயம் 03 - கணக்கீட்டு நியமங்கள் பகுதி II (LKAS 38)

- அரூப்புக்கிரமம் ரூ 1,000,000 ஆனது ஒர் அருவச் சொத்து இல்லை. இக் கிரமானது இலாப மற்றும் நட்டக கூற்றில் செலவினமாக ஏற்பிசைவு செய்யப்படல் வேண்டும்.
- ஆக்கவுரிமை பதிவுக்கட்டணமான ரூ. 100,000 ஆனது அருவச் சொத்தாக ரூ. 100,000 பெறுமதியல் அடையாளப் படுத்தப்படும். ஏற்பிசைவு காரணிகளானவை சரியானக்யால் இது ஒரு அருவச் சொத்தாக காட்டப்படும்.
- விளம்பரச் செலவினமான ரூ. 300,000 ஆனது அருவச் சொத்தாக அமையாது. இச் செலவினமானது வருமானக் ககூற்றில் செலவினமாக ஏற்பிசைவு செய்யப்படல் வேண்டும்.

(03 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 4ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

அத்தியாயம் 05 - காசப்பாய்ச்சல் கூற்று

வரையறுக்கப்பட்ட லங்கா ரீஸ் (தனி) கம்பனி

முதலீட்டு நடவடிக்கைகள் மூலமான காசப்பாய்ச்சல் கூற்று

2019 மார்ச் 31 ஆந்திகதி முடிவடைந்த ஆண்டிற்கானது

	பெறுமதி (ரூ)
முதலீட்டு நடவடிக்கைகளிலான காசப்பாய்வு	
மோட்டார் வாகன கொள்வனவு	(1,400,000)
மோட்டார் வாகன விற்பனை பெறுவனவு (W-1)	800,000
அருவச் சொத்துக்கள் கொள்வனவு	(35,000)
கம்பனிகளில் முதலீடு	(165,000)
முதலீட்டு நடவடிக்கைகளிலான தேறிய காசப்பாய்வு	(800,000)

W-1-அகற்றல்

கிரயம்	1,200	பெறுமானதேய்வு	600
இலாபம்	200	காச	800
	1,400		1,400

(மொத்தம் 05 புள்ளிகள்)

பிரிவு A இன் நிறைவு

வினா 5ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(A)

அத்தியாயம் 06 - நிதிக்கூற்றுக்களின் பகுப்பாயவு

- i. மொத்த இலாப விகிதம் $= 76,920 / 220,700 * 100 = 35\%$
- ii. கடன்பட்டோர் சேகரிப்பு காலம் $= ((27,580 + 19,850) / 2) / 220,700 * 365 = 39 \text{ Days}$
- iii. தொக்கு இருப்புக் காலம் $= ((25,250 + 16,400) / 2) / 143,780 * 365 = 53 \text{ Days}$
- iv. ஈடுபடுத்திய மூலதனம் மீதான வருவாய் $= (\text{PBIT} / (\text{உரிமைபாண்மை} + \text{நீண்ட கால கடன்}))$
(இறுதி மூலதனம்) $= 34,760 / (125,600 + 12,000) * 100 = 25\%$

மாற்றீடு விடை

(ROCE) (இறுதி மூலதனம்) $= (\text{PAT} / \text{உரிமைபாண்மை})$

�டுபடுத்திய மூலதனம் மீதான வருவாய் $= (16,177 / 125,600) * 100 = 13\%$

(06 புள்ளிகள்)

(B)

அத்தியாயம் 06 - நிதிக்கூற்றுக்களின் பகுப்பாயவு

- i. மொத்த இலாப விதிக மேம்படுத்தல்
 - a விற்பனையை அதிகரித்தல்
 - b பொருள் கலப்பினை (product mix) மாற்றீடு செய்தல் (இலாபகரமான பொருளை உப்படுத்துவதன் மூலம்)
 - c கொள்வனவுக்கு உரிய கழிவினை பெற்றுக் கொள்ளல்
- ii. கூன்பட்டோர் சேகரிப்பு காலத்தை மேம்படுத்தல்
 - a. காசு மூலமான விற்பனைக்கு கழிவினை வழங்கல். இது கடன் விற்பனையை காசு விற்பனையாக மாற்ற ஊக்குவிப்பை ஏற்படுத்தும்.
 - b. சிறந்த கடன் கட்டுப்பாட்டு முறையையை நடைமுறைப்படுத்தல் (வாடிக்கைமாளர்க்கு அனுமதிக்கப்பட்ட கடன் கால அளவை குறைத்தல் கடனை தொடர்ச்சியாக பின்பற்றல்)

(04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 6்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

அந்தியாயம் 05 - காசப்பாய்ச்சல் கூற்று

ஜோப்பா குவாலிட்டி புட்ஸ் (தனி) கம்பனி

காசப்பாய்ச்சல் கூற்று

2019 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டுக்கப்பனது

“000”

தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலான காசப்பாய்வு வரிக்கு முன்றான இலாபம் (2450+125)		2,575
ஊழியர் நன்மைகள் (பணிக்கொடை ஏற்பாடு)	50	
வட்டிச் செலவுகள்	590	
பெறுமானத் தேவை (10,090+400-10,020)	470	
அகற்றல் இலாபம் (W-1)	(250)	860
 தொழிற்படு மூலதன மாற்றத்திற்கு முன் இலாபம்		 3,435
தொக்குகளில் அதிகரிப்பு வியாபார வருமதிகளில் குறைவு வியாபார சென்மதி களில் அதிகரிப்பு	(2,615)	
தொழிற்பாட்டு நடவடிக்கை மூலமான காச	660	
செலுத்தப்பட்ட வட்டி (W-3)	60	(1,895)
செலுத்தப்பட்ட வரி (W-2)		1,540
தொழிற்பாட்டு நடவடிக்கை மூலம் உருவாக்கப்பட்ட தேறிய காச	(445)	
செலுத்தப்பட்ட வரி (W-2)	(925)	(1,370)
 முதலீட்டு நடவடிக்கைகளிலான காசப்பாய்வு மோட்டார் வாகன கொள்வனவு		 170
மோட்டார் வாகன அகற்றல் மீதான கெறுவனவு	(500)	
முதலீட்டு நடவடிக்கையிலிருந்து தேறிய காச	600	
 நிதியிடல் நடவடிக்கைகளிலான காசப்பாய்வு நீண்ட கால கடன் பெறுவனவு		 100
கடன் தவணைக் கட்டண கொடுப்பனவு	1,000	
நிதியீட்டு நடவடிக்கையிலிருந்து தேறிய காச	(1,625)	
குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தேறிய காச குறைவு		(625)
ஆரம்பத்தில் (01 ஏப்ரல் 2018) உள்ள காசம் காசக்கு சமனானவை		(355)
வருட இறுதியில் (31 மார்ச் 2019) உள்ள காசம் காசக்கு சமனானவை		2,560
		2,205

W-1

சொத்து முடிவுறுத்தல் கணக்கு

கிரயம்	750	பெறுமானதேயவு	400
இலாபம்	250	காச	600
	1,000		1,000

W-2**வருமான வரிக் கணக்கு**

காசு	925	பெறுமானதேயவு	950
மீ கொ செ	150	இலாப / நட்டம்	125
	1,075		1,075

W-3**வட்டி சென்மதி கணக்கு**

காசு	445	மீ /கொ /வ	75
மீ /கொ /செ	220	இலாப / நட்டம்	590
	665		665

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 7ந்தான் பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(A)

அந்தியாயம் 03 - கணக்கீட்டு நியமங்கள் பகுதி 01 (LKAS 12)

a.

	கணக்கீட்டு புத்தக கெறுமதி	வரி அடிப்படை	தற்காலிகமான வித்தியாசம்
கட்டடங்கள்	6,000	5,000	(1000)
வாகனம்	2,500	2,000	(500)
பணிக்கொடை ஏற்பாடு	700		(700)
			800

(03 புள்ளிகள்)

a. பிற்போடப்பட்ட வரி ஏற்பாடு
 $= (800,000) *28 \%$
 $= \underline{\underline{224,000}}$ பிற்போடப்பட்ட வரி ஏற்பாடு

(02 புள்ளிகள்)

(B)

அத்தியாயம் 03 - கணக்கீட்டு நியமங்கள் பகுதி 01 (LKAS 02)

திகதி		பெறுவனவு		விதியோகம்					மிகுதி
		தொகை	ஒரு அலகு	தொகை	ஒரு அலகு	பெறுமதி	தொகை	ஒரு அலகு	
15.12.2018	5,000	9.30	46,500				2,000	10	20,000
16.12.2018				4,000	9.5	38,000	7,000	9.50	66,500
20.12.2018	6,000	11.00	66,000				3,000	9.50	28,500
				7,000	10.5	73,500	9,000	10.50	94,500
							2,000	10.50	21,000



(05 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பிரிவு B இன் நிறைவு

வினா 8ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(a)

அத்தியாயம் 04 - பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிகளின் நிதிக் கணக்குகள்

ஓமேகா PLC

2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான

இலாப அல்லது நட்ட மற்றும் முற்றடக்க வருமான கூற்று

“ ரூ. 000”

விழ்பனை	274,500
(-) விழ்பனைக் கிரயம் (700+192,300)	(193,000)
மொத்த இலாபம்	81,500
ஏனைய வருமானம்	1,550
விநியோக செலவுகள் (W-1)	(83,050)
நிர்வாக செலவுகள் (W-1)	(18,112)
நிதிச் செலவுகள்	(34,730)
வரிக்கு முன் இலாபம்	(900)
வரி	29,308
வரிக்கு பின் இலாபம்	(900)
ஏனைய முற்றடக்க வருமானம்	28,408
ஆதனம், பொறி, உபகரணம் மீன்மதிப்பு	3,000
ஆண்டிற்கான மொத்த முற்றடக்க வருமானம்	31,408

(10 புள்ளிகள்)

(b)

ஓமேகா PLC
2019 மார்ச் 31 இல்
நிதி நிலைக்கூற்று

“000”

நடைமுறையல்லா சொத்துக்கள்		
அதனம், பொறி மற்றும் உபகரணம்	04	76,930
மூலதன - புத்தருவாரும் வேலை (7,600+500)		8,100
		85,030
நடைமுறைச் சொத்துக்கள்		
தொக்கு (41,500-700)	05	40,800
வியாபார மற்றும் ஏனைய வருமதிகள் (24,520-420)		23,618
முந்திய கொடுப்பனவுகள்		180
காச மற்றும் வங்கி		3,280
		152,908
மொத்த சொத்துக்கள்		
உரிமை மற்றும் பரிப்புக்கள்		
மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்		80,000
குறிப்பிடு மூலதனம்		5,100
மீள்மதிப்பு ஒதுக்கம்		30,858
கைக்கொள் இலாபம்		
மொத்த உரிமை		115,958
நடைமுறையல்லா பரிப்புக்கள்		
வங்கி கடன்		3,750
நடைமுறை பரிப்புக்கள்		
வியாபார சென்மதிகள் (31,200-500)		30,700
வட்டி கொடுப்பனவுகள்		500
வருமான வரி கொடுப்பனவுகள்		750
வங்கி கடன் - (நடைமுறை பங்கு)		1,250
மொத்த உரிமை மற்றும் பரிப்புக்கள்		152,908

(08 புள்ளிகள்)

(c)
குறிப்பு 06

ஒமேகா PLC

2019 மார்ச் 31 இல் முடிவடைற்ற ஆண்டிற்கான

உரிமையாண்மை மாற்றக் கூற்று

“000”

	குறிப்பிடு மூலதனம்	மீள்மதிப்பு	கைக்கொள் இலாபம்	மொத்தம்
மீதி 01.04.2018	80,000	2,100	6,450	88,550
காணி மீள்மதிப்பு		3,000		3,000
இடைக்கால பங்கிலாபம் செலுத்தியது			(4,000)	(4,000)
ஆண்டிற்கான இலாபம்			28,408	28,408
மீதி 31.03.2019	80,000	5,100	30,858	115,958

(03 புள்ளிகள்)

குறிப்பு: கம்பனியின் பணிப்பாளர் சபை 2019 மார்ச் 31 இல் இருந்த சாதாரண பங்குகளுக்கு இறுதிப் பங்கிலாபமாக பங்கொன்றிற்கு ரூ. 2 வீதம் செலுத்த தீர்மானித்தது.

(d)

குறிப்பு 04— ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

“000”

Cost

	காணி	கட்டிடம்	மோட்டார் வாகனம்	அலுவலக உபகரணம்	மொத்தம்
01.04.2018 மீதி	50,000	25,000	21,000.00	7,200	103,200
மீள்மதிப்பு	3,000	-	-	-	3,000
அகற்றல்			(4,500)		(4,500)
31.03.2019 மீதி	53,000	25,000	16,500	7,200	101,700

திரள் பெறுமான தேய்வு

01.04.2018 மீதி	-	8,500	11,500	2,200	22,200
ஆண்டிற்கான பெறுமான தேய்வு	-	1,250	3,750	720	5,720
அகற்றல்			(3,150)		(3,150)
31.03.2019 மீதி	-	9,750	12,100	2,920	24,770
புத்தக பெறுமதி	53,000	15,250	4,400	4,280	76,930

(04 புள்ளிகள்)

நிதிக் கூற்றுக்களிற்கான குறிப்புக்கள்

ரூ. (“000”)

குறிப்பு 01 – ஏனைய வருமானம்		
பர்ட்சை மீதியின்படியான மீதி	2,900	
(-) விற்பனை பெறுவனவு	(2,900)	
விற்பனை இலாபம் (W-2)	1,550	
மொத்தம்	1,550	

குறிப்பு 02 – நிதிச் செலவுகள்

பர்ட்சை மீதியின்படியான மீதி	1,400	
(-) மூலதனப்படுத்திய கடன் கிரயம்	(500)	
மொத்தம்	900	

குறிப்பு 3 -வரி

மீ/கி/கொ/வ	650	
காசு	(800)	
மீ/கி/கொ/செ	900	
P&L	900	

குறிப்பு 04 – ஆதனம், பொறி மற்றும் உபகரணம் உரிய குறிப்பினை பார்க்க (பகுதி (d) – வினா 08)

குறிப்பு 05 –வியாபார மற்றும் ஏனைய வருமதிகள்		
வியாபார வருமதிகள்	24,100	
(-) ஜியக்கடன் ஏற்பாடு	(482)	
மொத்தம்	23,618	

W-1 செலவின பகுப்பாயவு

ரூ. (“000”)

	Admin	Selling
தொக்கு பதிவழிப்பு		
பெறுமான தேய்வு	1,970	3,750
அறவிடமுடியா கடன்		420
ஜியக்கடன் மீன்ஏற்பு		(38)
முற்கொடுப்பவு	60	
செலவினங்கள்		
பர்ட்சை மீதி	32,700	13,980
	34,730	18,112

W-2 பெறுமானத்தேய்வு மற்றும் அகற்றல்

அகற்றல்

விற்பனை	=	2,900
(-) கிரயம்	=	4,500
திரள் தேய்மானம்	=	(3,150)

அகற்றல் இலாபம்	=	<u>1,550</u>
பெறுமானதேய்வு		
கட்டிட பெறுமானதேய்வு	= $25,000 / 20$	= 1,250
மோட்டார் வாகன பெறுமானதேய்வு	= $(16,500 / 5) + (4,500 / 5 * 6 / 12)$	= 3,750
அலுவலக உபகரணம்	= $7,200 / 10$	= 720

(மொத்தம் 25 புள்ளிகள்)

வினா 9ந்தான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(A)

அத்தியாயம் 07 – குழும் நிதிக் கூற்றுக்கள்

A. (a)

தாய்க் கம்பனியின் 75% முதலீடு	=	290,000,000
சிறுபான்மை - NCI ($250,000 * 365$)	=	<u>91,250,000</u>
மொத்தம்	=	381,250,000
(-) நிகரச் சொத்துக்களின் சீர்மதிப்பு	=	<u>(340,000,000)</u>
நன்மதிப்பு	=	<u>41,250,000</u>

(05 புள்ளிகள்)

B.

சிக்மா குழுமம்
2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான
ஒன்றித்த முற்றுட்க்க வருமானக் கூற்று

விற்பனை ($250,000 + 150,000 - 5,500$)		394,500
விற்பனை கிரயம் ($150,000 + 90,000 - 5,500$)		<u>(234,500)</u>
மொத்த இலாபம் ($100,000 + 60,000$)		160,000
தேநாத இலாபம் (W1)		<u>(100)</u>
		159,900
 ஏனைய வருமானம்		
வட்டி வருமானம் ($1200 + 950 - 500$)	1,650	
பங்கிலாப வருமானம்	500	
ஏனைய வருமானம் ($150 + 1,250 - 1,000 - 50$)	350	3,500
		163,400
 செலவினங்கள்		
விதியோக செலவினம் ($12,000 + 7,000$)	(19,000)	
நிர்வான செலவினம் ($60,000 + 46,000 - 50 + 100$) (W2)	(106,050)	
நிதிச் செலவினம் ($6000 + 4000 - 500$)	(9,500)	134,550
வரிக்கு முன்னரான இலாபம்		28,850
வரி ($6500 + 1550$)		<u>(8,050)</u>
ஆண்டிற்கான இலாபம்		20,800

(14 புள்ளிகள்)

குறிப்பு

$$(W-1) \text{ தேராத இலாபம்} = 1100/110*10 = \underline{\underline{100}}$$

$$(W-2) \text{ மேலதிக பெறுமானதேய்வு} = 1000/10 = \underline{\underline{100}}$$

(B)

அத்தியாயம் 06 – விகித பகுப்பாய்வு

விகிதங்களின் வரையறைகள்

- (1) நிதிக்கூற்றுக்களில் உள்ள உருப்படிகள் வரலாற்று எண்ணக்கரு அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகிறது. இங்கு பணவீக்கம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
- (2) ஏதிர்காலத் தீர்மானங்கள் வரலாற்று தரவுகளை வைத்து எடுக்கப்படுகிறது மற்றும் அவைமாற்றமடையக்கூடும்.
- (3) புள்ளிவிபரத்தை அடிப்படையாக வைத்து விகிதாசாரங்கள் கணிப்பீடு செய்யப்படுகின்றன.
- (4) கணக்கீட்டு கொள்கைகள் வேறுபட்டிருந்தால் வியாபாரங்களுக்கிடையே ஒப்பிடுதல் கஷ்டமாக அமையும்.

(06 புள்ளிகள்)


(மொத்தம் 25 புள்ளிகள்)

பிரிவு C இன் நிறைவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



© 2019 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved.
No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)